இணைப்பு I

(2 ஆம் பக்கத்தில் உடுக்குறியிட்ட வினா எண் 111-க்கான அடிக் குறிப்பைக் காண்க.)

1980 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டம், வத்தலக்குண்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 42 பேர் இறந்தனர். அவ்விதம் இறந்தவர்களில் 26 பேர் குடும்பத் தலைவர்கள். 11 பேர் வயது வந்தவர்கள். 5 பேர் குழந்தைகள். இறந்தவர்களுடைய உழைப்பால் வாழ்ந்து கொண்டிருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 26. ஒரு குடும்பத்தில் தகப்பனார், தாய் மற்றும் இரு குழந்தைகள் இறந்து விட்டனர். ஆனால் இக்குடும்பத்தில் இரு குழந்தைகள் உயிர் தப்பியுள்ளனர். குடும்பத் தலைவரை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5,000 வீதமும், வயது வந்தோரை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2,000 வீதமும், குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ. 1,000 வீதமும், பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 5,000 வீதமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டது. அவ்விதம் வழங்கப்பட்ட மொத்த உதவித் தொகை ரூ. 1,60,000. இது தவிர பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1,000 வீதம் ரூ. 42,000 உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அவ்விதம் இரு நிதியிலிருந்தும் வழங்கப்பட்ட நிதியுதவியின் விவரம் பின்வருமாறு :—

(அ) முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தொகை:—

வரிசை எண்.	இறந்தவர்கள் விவரம்.	எண்ணிக்கை.	ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட நிதியுதவி.	மொத்தம் வழங்கப்பட்ட தொகை.
1.	குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்கள்.	25	ரூ. 5,000	ரூ. 1,25,000
௨.	வயது வந்தோரை இழந்த குடும்பங்கள்.	10	ரூ. 2,000	ரூ. 20,000
௩.	குழந்தைகளை இழந்தோர் குடும்பங்கள்.	3	ரூ. 1,000	ரூ. 3,000

[1981 மார்ச் 5

வரிசை எண்.	இறந்தவர்கள் விவரம்.	எண்ணிக்கை.	ஒவ்வொரு வருக்கும் வழங்கப் பட்ட நிதியுதவி.	மொத்தம் வழங்கப் பட்ட தொகை.
4.	ஒரு குடும்பத்தில் தகப்பனார், தாய், குழந்தைகளான ஒரு சகோதரனையும், ஒரு சகோதரியையும் இழந்து உயிருடன் இருக்கும் இரு குழந்தைகள்.	2		
	பெற்றோரை இழந்ததற்கு		ரூ. 5,000	ரூ. 10,000
	சகோதர சகோதரியை இழந்ததற்கு		ரூ. 1,000	ரூ. 2,000
			மொத்தம்	ரூ 1,60,000

(ஆ) பிரதமர் தேசிய நல நிதியிலிருந்து வழங்கப்பட்ட தொகை :—

இறந்தவர் ஒவ்வொரு நபரின் குடும்பம்	42	ரூ. 1,000	ரூ. 42,000
		ஆக மொத்தம்	ரூ. 2,02,000

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS